



(எட்டாவது பாராளுமன்றம் - முதலாவது கூட்டத்தொடர்)

இல. 174.]

பாராளுமன்றம்

ஒழுங்குப் பத்திரம்

2017 யூன் 21 புதன்கிழமை, பி.ப. 1.00 மணிக்கு

வாய்மூல விடைக்கான வினாக்கள்

1.

697/ '16

கௌரவ புத்திக பத்திரண,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) அரசுக்கு சார்ந்த உற்பத்திக் கைத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்கள் தற்போது அக்கைத்தொழிலிலிருந்து விலகிச் செல்கின்றனர் என்பதையும்;
(ii) மூலப்பொருள் மற்றும் சந்தை தொடர்பாக பிரச்சினைகள் காணப்படுகின்றன என்பதையும்;
(iii) இக்கைத்தொழிலானது இந்நாட்டுக்கு பெருமளவு வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டித்தரக் கூடியதொன்றாகுமென்பதையும்;

அவர் அறிவாரா?

- (ஆ) (i) அரசுக்கு சார்ந்த உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றனவா என்பதையும்;
(ii) ஆமெனில், 2015 ஆம் ஆண்டினுள் பெற்றுக்கொள்ளப்பட்ட ஏற்றுமதி வருமானம் யாதென்பதையும்;
(iii) ஏற்றுமதி செய்யப்படுவதில்லையெனில், ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அது எத்திகதியிலிருந்து என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) (i) நாட்டினுள் அரசுக்கு சார்ந்த கைத்தொழிலுக்கு தேவையான சந்தையை விரிவுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

2.

808/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனசீவராசிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) தற்போது 1500 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் பொல்பித்திகம, இருதெனியாய குடியேற்றம் 1970 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் பயிர்செய்கைப் போராட்டத்தின் கீழ் குடியிருப்பாக ஆரம்பமானது என்பதையும்;
(ii) மேற்படி காணிகளின் சட்டபூர்வமான உரிமை குடியேற்றவாசிகளுக்கு இல்லாமையின் காரணமாக இவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளார்கள் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(2)

- (ஆ) (i) நிரந்தர வீடுகள், வீதிகள், பாடசாலைகள், கூட்டுறவு சங்கங்கள், சனசமூக மண்டபங்கள், மின்சாரம், சங்கங்கள், நிறுவனங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட அரசாங்க நிருவாக நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்ற இந்தக் குடியேற்றத்தின் காணிகளின் உரிமை வளர்வராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்ட ஆண்டு யாது என்பதையும்;
- (ii) மேற்படி அசௌகரியங்கள் காரணமாக சிலவேளை வளர்வராசிகள் பாதுகாப்பு அலுவலர்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் இடையே மோதல்கள்கூட உருவாகின்ற சூழலில் இந்தக் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாமலான காரணம் யாது என்பதையும்;
- (iii) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. நாமல் கருணாரத்னவினால் 6 ஆவது பாராளுமன்றத்தின் வளர்வராசிகள் அமைச்சின் ஆலோசனைக் குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட மேற்படி பிரச்சினைக்கு வழங்கப்பட்ட தீர்வு/ தீர்மானம் யாது என்பதையும்;
- (iv) மேற்படி தீர்வு/தீர்மானத்திற்கு அமைய, இக்காணிகளை விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்வாரா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

3.

1000/ '16

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (4)

- (அ) (i) 2009 மே 19 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (ii) 2015 சனவரி 08 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- (iii) 2016 செத்தெம்பர் 30 ஆம் திகதியளவில் வட மாகாணத்தில் காணப்பட்ட தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படை முகாம்களின் எண்ணிக்கை, இவற்றின் நிலப் பரப்பளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;
- அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

4.

1124/ '16

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் ஊவா மாகாணத்தில் தனியார் பேருந்துகளுக்காக வீதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளனவா;
- (ii) ஆமெனில், அவ்விதமாக வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ள வீதிகள் யாவை;
- (iii) அவ்விதமாக வீதி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொண்ட ஆட்களின் பெயர்கள் யாவை;
- (iv) அதற்காக கடைப்பிடித்த முறையியல்கள் யாவை;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) இன்றேல், ஏன்?

5.

1139/ '16

கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை அனுமதிக்கும் போது தேசிய பாடசாலைகள் மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஒரே கொள்கை அமுல்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
- (ii) ஆமெனில், 2016 ஆம் ஆண்டு மேல் மாகாண சபை பாடசாலைகளுக்கு ஆரம்ப நேர்முகப் பரீட்சையின் மூலம் பிள்ளைகள் அனுமதிக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள வெற்றிடங்களுக்கு (படைவீரர், அரசாங்க ஊழியர்கள்) பிள்ளைகளை அனுமதிக்கின்றபோது பின்பற்றப்பட்ட நடைமுறை யாது என்பதையும்;
- (iii) எஞ்சியுள்ள வெற்றிடங்களுக்கு அனுமதிக்கும்போது மாகாண சபை உறுப்பினர்களுக்கு இரண்டு வாய்ப்புக்கள் வீதம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
- (iv) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
- (v) மேலே (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள முறை நியாயமானதாயின், தேசிய பாடசாலைகளுக்கும் குறித்த முறை பின்பற்றப்படுமா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) மேல் மாகாண சபையின் கீழ் காணப்படுகின்ற பிரபல்யமான பாடசாலைகளுக்கு மாத்திரம் மேலதிக வகுப்பறை ஒன்றையும், பிள்ளைகள் 45 பேரையும் அனுமதிப்பதற்கான அதிகாரம் உள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது தொடர்பாக தீர்மானங்களை மேற்கொள்ளும் நிறுவனம் யாதென்பதையும்;
- (iii) அதற்கு பிள்ளைகளை அனுமதிக்கும் முறையியல் யாது என்பதையும்;
- (iv) பிள்ளைகளை அனுமதிக்கும்போது மேல் மாகாண சபையின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் பங்கீடு (உறுப்பினர் கோட்டா) வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (இ) இன்றேல், ஏன்?

6.

1146/ '16

கௌரவ எம்.எச்.எம். சல்மான்,— உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று ஓட்டமாவடி மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவு தாபிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
- (ii) அது தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானப் பத்திரிகையின் பிரதியொன்றை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- (iii) அப் பிரதேச செயலாளர் பிரிவின் மூலம் உள்ளடக்கப்படும் மொத்த நிலப் பரப்பளவு எவ்வளவு என்பதையும்;
- (iv) அதிலுள்ள கிராம அலுவலர் பிரிவுகளின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்,
- (v) அக்கிராம அலுவலர் பிரிவுகளின் உத்தியோகபூர்வ இலக்கங்களும் பெயர்களும் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(4)

- (ஆ) (i) அப் பிரதேச செயலாளர் பிரிவைத் தாபிக்கும்போது உத்தியோக பூர்வமாக எல்லைகளை நிர்ணயித்தல் நடைபெற்றுள்ளதா என்பதையும்;
- (ii) ஆமெனில், அது பற்றிய விபரங்கள் யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) (i) அப் பிரதேச செயலகத்திற்குரிய கிராம அலுவலர் பிரிவுகளில் ஏதேனும் பிரிவின்/பிரிவுகளின் நிர்வாக நடவடிக்கைகள் அல்லது தொழிற்பாடுகள் வேறு பிரதேச செயலகங்களின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றனவா என்பதையும்;
- (ii) ஆமெனில், அக்கிராம அலுவலர் பிரிவுகளின் பெயர்கள், உத்தியோகபூர்வ இலக்கங்கள் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
- அவர் குறிப்பிடுவாரா?
- (ஈ) இன்றேல், ஏன்?

7.

1164/ '16

கௌரவ டக்ளஸ் தேவானந்தா,— சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வுளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில், சம்பைமடு கிராம அலுவலர் பிரிவின் கற்பகபுரம் கிராம மக்கள் 1990 ஆம் ஆண்டில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்தனரென்பதையும்;
- (ii) 2009 ஆம் ஆண்டில் அவ்விதமாக இடம்பெயர்ந்தவர்களில் 130 குடும்பங்கள் எவ்விதமான அடிப்படை வசதிகளுமின்றி மீள்குடியமர்த்தப்பட்டனர் என்பதையும்;
- (iii) இற்றைவரை இவர்களுக்கு அரசாங்க நிவாரணங்களோ வீடமைப்புத் திட்டமோ கிடைக்கவில்லை என்பதையும்;
- அவர் அறிவாரா?
- (ஆ) (i) இந்த மக்களுக்கு வீடமைப்புத் திட்டமொன்றையும் மீள்குடியமர்ந்தவர்களுக்கு அவசியமான ஏனைய நிவாரணங்களையும் வழங்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா வென்பதையும்;
- (ii) ஆமெனில், அவை யாவையென்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

8.

1168/ '16

கௌரவ மஹிந்தானந்த அளுக்கமகே,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (3)

- (அ) (i) நாவலபிட்டிய தேர்தல் ஆளுகைப் பிரதேசத்திற்கு சொந்தமான உலபனையில் அமைந்துள்ள கைத்தொழில்பேட்டையை ஆரம்பிப்பதற்காக கடந்த அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட பணத்தொகை யாது என்பதையும்;
- (ii) அங்கு எத்தனை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவந்தன என்பதையும்;
- (iii) தற்போது மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கைத்தொழிற்பேட்டையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான புதிய வேலைத்திட்டமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

9.

1170/ '16

கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 2014 செத்தெம்பர் தொடக்கம் 2015 பெப்ரவரி வரையான காலப்பகுதியில் லங்கா சதொச மூலமாக இறக்குமதி செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது;
- (ii) இதற்காக கேள்விப் பத்திரங்கள் கோரப்பட்டனவா;
- (iii) ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பித்த விலைகள் யாவை;
- (iv) இறக்குமதி செய்த அரிசியை விடுவிப்பதற்கு மற்றும் தாமதக் கட்டணங்களுக்காக இலங்கைச் சுங்கத்திற்கும் இலங்கை துறைமுக அதிகாரசபைக்கும் செலுத்தப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு;
- (v) ஒரு கிலோ அரிசியின் இறக்குமதி விலை மற்றும் விற்பனை விலை தனித்தனியாக யாது;
- (vi) அதற்கிணங்க லங்கா சதொசவிற்கு நேர்ந்த நட்டம் யாது;
- (vii) இந்த தொகையிலிருந்து விற்பனை செய்யப்பட்ட அரிசியின் அளவு யாது;
- (viii) பழுதடைந்த அரிசியின் அளவு மற்றும் அரிசியை விலங்குணவாக விற்பனைசெய்ய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த திகதி யாது;
- (ix) இவ்விதமாக விற்பனை செய்யப்பட்ட அரிசியின் அளவு, ஒரு கிலோ அரிசியின் விலை மற்றும் நேர்ந்த நட்டம் வெவ்வேறாக யாது;
- (x) விலங்குணவாக மேற்படி பழுதடைந்த அரிசியை கொள்வனவு செய்த நிறுவனம் மற்றும் அளவு யாது;
- (xi) அரிசி இறக்குமதி தொடக்கம் விற்பனை வரையான ஒட்டுமொத்தச் செயற்பாட்டினுள் லங்கா சதொச செலவிட்ட பணத்தொகை, ஈட்டிய பணத்தொகை மற்றும் நட்டம் யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், என்?

10.

1178/ '16

கௌரவ பத்ம உதயசாந்த குணசேகர,— கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

- (அ) (i) 1983 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாண நகரத்தில் நிலவிய சிறிய, நடுத்தர மற்றும் பாரிய அளவிலான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
- (ii) அவ்வெண்ணிக்கையில் தமிழ் தொழில்முயற்சியாளர்களுக்கு சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
- (iii) சிங்கள அல்லது வேறு இனப்பிரிவைச் சேர்ந்த ஆட்களுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளின் எண்ணிக்கை யாது;
- (iv) அதன் முழுமையான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிப்பாரா;
- என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

- (ஆ) (i) 1983 ஆம் ஆண்டில் தமிழ் மற்றும் சிங்கள தொழில்முயற்சியாளர்கள் பேணிவந்த தொழில்முயற்சிகள் அனைத்தும் இன்றளவிலும் இயங்கிவருகின்றனவா;
- (ii) இன்றேல் அத்தொழில்முயற்சிகளை பேணிவந்த ஆட்கள் அல்லது அவற்றின் பின்னூரித்தாளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதும் வசித்து வருகிறார்களா;
- (iii) ஆமெனில், அதன் முழுமையான அறிக்கையொன்றினை இச்சபைக்கு சமர்ப்பிப்பாரா;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், என்?

11.

1278/ '16

கௌரவ நளின் பண்டார ஜயமஹ, — கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு, — (3)

- (அ) (i) 2015.10.01 ஆம் திகதியாகின்றபோது கல்விச் சேவை ஊழியர்களின் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் வழங்கும் சங்கத்திற்கு சொந்தமாகவிருந்த மொத்தப் பணத்தொகை எவ்வளவென்பதையும்;
- (ii) 2016.06.11 ஆம் திகதியாகின்றபோது மேற்படி சங்கத்திற்கு சொந்தமாகவிருந்த நிலையான வைப்புக்களின் அளவு எவ்வளவென்பதையும்;
- (iii) தற்போது மேற்படி சங்கத்திலிருந்து கடன் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (iv) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளில், கடன் அங்கீகரிக்கப்பட்டிருந்தும் இற்றைவரை கடன் தொகை விடுவிக்கப்படாதுள்ள விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;
- (v) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளுக்கு செலுத்த வேண்டியுள்ள மொத்த கடன் தொகை எவ்வளவென்பதையும்;
- (vi) மேற்படி கடன் விண்ணப்பதாரிகளுக்கு கடன் விடுவிக்கப்பட தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கான காரணம் யாதென்பதையும்;
- (vii) மேற்படி சங்கம் தனது அங்கத்தவர்களுக்கு உரியவாறு கடன் தொகையை விடுவிப்பதற்கு இயலாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
- (viii) ஆமெனில், மேற்படி சங்கத்தின் நிதி நிருவாகத்தை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

12.

1289/ '16

கௌரவ டலஸ் அழஹப்பெரும, — உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு, — (2)

- (அ) (i) இலங்கையில் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதில், மிகவும் தீர்க்கமானதாக காணப்பட்ட அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தல் கடந்த அரசாங்கத்தின் முதனிலை அபிவிருத்தி மூலோபாயமாக இருந்தது என்பதையும்;
- (ii) அதன்படி, நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மாத்தறை – பெலிஅத்த அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் இன்றளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு அவசியமான காணிகள் சுவீகரிக்கப்பட்டுள்ளன என்பதையும்;
- (iii) மாத்தறை, திஹகொட பிரிவில் இழப்பீடு மதிப்பீட்டின்போது காணி உரிமையாளர்களுக்கு ஒரு அநீதி நேர்ந்துள்ளது என்பதையும்;
- (iv) இதன்போது அதிவேக நெடுஞ்சாலைக்கு பக்கத்தில் எஞ்சுகின்ற காணிகளின் பெறுமதி, நிலவும் பெறுமதிக்கு ஒப்பீட்டளவில் குறைவடைதல் விலைமதிப்பீடு செய்யப்படவில்லை என்பதையும்;
- (v) ஆதனத்தின் ஒரு பகுதி மட்டும் சுவீகரிக்கப்படும் சந்தர்ப்பங்களில் எஞ்சும் பகுதி ஓரக்காணிகளாக மாறுவது கவனத்தில் கொள்ளப்படவில்லை என்பதையும்;
- (vi) வயற் காணிகளை சுவீகரிக்கும்போது கணிப்பிடப்பட்ட எதிர்கால தொழில் இழப்புகள், மேட்டு நில பயிர்ச் செய்கையின் பொருட்டு கணிப்பிடப்படவில்லை என்பதையும்;

அவர் அறிவாரா?

(7)

- (ஆ) (i) சாதாரண நெடுஞ்சாலையொன்று விஸ்தரிக்கப்படும்போது, பக்கத்திலுள்ள காணிகளின் பெறுமதி அதிகரிக்கின்ற போதிலும், அதிவேக நெடுஞ்சாலைகள் தொடர்பில் அவ்வாறு நடைபெறாமை குறித்து விசேடமாக ஆராயும் மாற்று இழப்பீடு மதிப்பீட்டு முறையொன்றின் அவசியத்தை ஏற்றுக்கொள்வாரா?
- (ii) அதன்படி, திஹுகொட, கப்புதாவ பிரதேசத்தில் ஆதனங்கள் மற்றும் பயிர்களை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்; அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

13.

1321/'16

கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

- (அ) (i) 2014.01.09 மற்றும் 2014.07.01 ஆகிய திகதிகளில் 03 வருடங்களுக்கு எனக் கூறி 175 பேரும், 2014.11.14 ஆம் திகதி கால வரையறையின்றி மேலும் 14 பேரும், 2016.10.20 ஆம் திகதி 02 பெண்கள் மற்றும் 03 ஆண்களும், பல்திறன் பயிலுனர்களாக இலங்கை துறைமுக அதிகார சபைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;
- (ii) இவர்கள் ஒரு வருடத்திற்கு 07 அமய லீவுகளுக்கும், 14 சுகவீன லீவுகளுக்கும் உரித்துடையவர்களாவா என்பது அறிவிக்கப்பட்டுள்ளதா என்பதையும்; அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (ஆ) (i) அமைச்சரின் ஆலோசனையின் பேரில் 2015 யூலை மாதம் வாய்மூலப் பரீட்சையொன்று நடாத்தப்பட்டதென்பதையும்; இதில் 30 பேர் பங்கேற்றுள்ளார்கள் என்பதையும்; இவர்கள் தொழில்வாய்ப்புக்கான நேர்முகப்பரீட்சைக்கும் தோற்றுவிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஏற்றுக் கொள்வாரா என்பதையும்;
- (ii) 2016.06.16 ஆம் திகதிய பணிப்பாளர் சபைத் தீர்மானத்திற்கு அமைய, சகல வெற்றிடங்களும் பயிலுனர்களைக்கொண்டே நிரப்பப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அவ்வாறு செய்யாது அமைச்சரினால் பாதுகாப்புப் பிரிவுக்கு 95 பேரும், பின்னர் 120 பேரும் மற்றும் அதன் பின்னர் மேலும் 600 பேரும் நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டு வேலை உதவியாளர்/எழுதுவினைஞர் பதவி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
- அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
- (இ) இன்றேல், ஏன்?

14.

1398/ '16

கௌரவ பந்துல குணவர்தன,— ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— (2)

(அ) (i) 2016 வரவு செலவு திட்டத்தின் 168 ஆம் இலக்க முன்மொழிவின் பிரகாரம், கறுவா பயிற்சி நிலையத்தை விஸ்தரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட ரூபா 50 மில்லியன் தொகை செலவிடப்பட்ட விதம் பற்றிய செலவு விபரத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(ii) இன்றேல், ஏன் என்பதையும்;

(iii) இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள கறுவா பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(iv) மேற்படி நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

(v) 2016 ஆம் ஆண்டில் கறுவா பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களின் எண்ணிக்கையும் பெயர்களும் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

15.

1586/ '17

கௌரவ சந்தித் சமரசிங்க,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை சப்ரகமுவ முதலமைச்சர் பயன்படுத்தும் வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்;

(ii) அந்த ஒவ்வொரு வாகனத்தின் வகையும் இலக்கங்களும் யாவை என்பதையும்;

(iii) அந்த ஒவ்வொரு வாகனத்தின் பராமரிப்புக்காக செலவிடப்பட்ட பணத் தொகை ஆண்டுவாரியாக வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(iv) முதலமைச்சர் வாகனங்களை தவறாக பயன்படுத்திய அமைச்சு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்

அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

(ஆ) இன்றேல் ஏன்?

பொது அலுவல்கள் ஆரம்பத்தின் போது சட்டமூல சமர்ப்பண முன்னறிவித்தல்

1.

விளையாட்டுத் துறை அமைச்சர்,— சுகத்தாச தேசிய விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபை (திருத்தம்),— 1999 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க சுகத்தாச விளையாட்டுகள் கட்டிடத்தொகுதி அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலம்.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

பிரேரணை முன்னறிவித்தல்

2.

கௌரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன,— சட்டமூலம் கொண்டுவர அனுமதி,— பின்வரும் சட்டமூலம் கொண்டுவர அனுமதி வழங்கப்படுமா :-

“விஜய உதான மன்றத்தைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்”

பிரேரணை முன்னறிவித்தல்களும் தினப்பணிகளும்

* 1.

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றத்தலும்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 2.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல.1),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசம்பர் 15 ஆம் திகதிய 1997/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மது அறிவித்தல் இலக்கம் 992)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 3.

நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர்,— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறிவித்தல் (இல. 2),— மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 25 ஆம் பிரிவின் கீழ், சாராய உரிம பத்திரக் கட்டணம் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 திசம்பர் 20 ஆம் திகதிய 1998/7 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான அறிவித்தல் அங்கீகரிக்கப்படுமாக.

(மது அறிவித்தல் இலக்கம் 994)

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 4.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் பிரிவு 6 (உ) மற்றும் பிரிவு 21 உடன் சேர்த்து வாசிக்கப்படும் பிரிவு 51 கீழ் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசம்பர் 06 ஆம் திகதிய 1996/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.06.07 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 5.

பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சரும்,— இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல்,—

1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(1) ஆவது பிரிவினாடாக ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கும் அலுவல்களை நிறைவேற்றும் பொருட்டு அந்த ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக பணிப்பாளர் நாயகம் ஒருவரை நியமிப்பதற்கும் அப்பதவியை வகிப்பவருக்கு பாராளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படும் சம்பளத்தைச் செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு 2016.11.24 ஆம் திகதியிலிருந்து சட்டமா அதிபர் திணைக்களத்தில் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவியை வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாலும்;

இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமான ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு தனிப்பட்ட வகையில் செல்லுபடியாகும் வண்ணம் மேலதிக சொலிஷிட்டர் ஜெனரல் பதவிக்குரித்தான மாதாந்தச் சம்பளம் மற்றும் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவில்லையாயின் வீட்டு வாடகைக் கொடுப்பனவு உட்பட சகல படிகள் (தொலைபேசிக் கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவு தவிர்ந்த) செலுத்துவதற்கும், இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தின் பதவிக்குரித்தான அமைச்சரவைச் செயலாளருக்குரிய கொடுப்பனவு, தொலைபேசிக் கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு என்பவற்றை 2016.11.24 ஆம் திகதி முதல் செலுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும்;

அதற்கமைய, 1994 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் 16(2) ஆவது பிரிவுக்கமைய, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சரத் ஜயமான்ன அவர்களுக்கு அரசாங்கத்தின் திரட்டு நிதியத்திலிருந்து மேலே குறிப்பிடப்பட்ட மாதாந்த சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துவதற்கு இப்பாராளுமன்றம் பிரேரணை நிறைவேற்றுகிறது.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 6.

இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டமூலம் — விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2017, மார்ச்சு 08) [1].

* 7.

வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுதலிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தல் பற்றிய சர்வதேசச் சமவாய சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 8.

வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 9.

தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 10.

கடற்றொழில் நிர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 11.

குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது)

* 12.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர்,— தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆவது பிரிவின் கீழ், மருத்துவ உபகரணங்கள் விலை குறித்தல் தொடர்பாக சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 17 ஆம் திகதிய 2006/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

* 13.

நீதி அமைச்சரும் புத்தசாசன அமைச்சரும்,— நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதி,— 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும், சட்டத்தின் 61 ஆம் பிரிவின் கீழ், நீதி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 மார்ச்சு 27 ஆம் திகதிய 2012/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும் 2017.05.23 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதி அங்கீகரிக்கப்படுமாக.

* 14.

பெளத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 15.

தேரவாத பிக்குமார்கள் கதிகாவத் (பதிவு செய்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 16.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர்,— வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்,— 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 139 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 321 ஆம் பிரிவின் கீழ் கொள்கலத்தின் முழு மொத்த திரண்மத்தைச் சரிபார்த்தல் தொடர்பில் துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 ஓகத்து 11 ஆம் திகதிய 1979/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதும், 2017.02.21 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள் அங்கீகரிக்கப்படுமாக.

(அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.)

* 17.

அரசியலமைப்பின் கீழ் பிரேரணை,— விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம் (2016 யூன் 22),— “இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 104ஆ (5) (அ) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் பிரகாரம், தேர்தல் ஆணைக்குழுவினால் 2016 பெப்புருவரி 25 ஆம் திகதிய 1955/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும், 2016.05.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டதுமான, மக்கள் தீர்ப்பொன்றுக்கான அல்லது தேர்தலொன்றுக்கான காலக்கெடுவின் போது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஒழுக்கநெறிகள் அல்லது வழிகாட்டு நெறிகள் அங்கீகரிக்கப்படுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.

18.

இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

19.

சிறுவர் புனர்வாழ்வு மையம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

20.

இலங்கை ஐக்கிய கிறிஸ்தவ நட்புரிமை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

21.

ஸ்ரீ லங்கா மகளிர் சம்மேளனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

22.

மொணறாகல மாவட்ட கான்த்தா மஹா சங்கமய (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு.

23.

லசாலியன் சமூக கல்விச் சேவைகள் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

24.

சர்வதேச பெண்கள் மற்றும் பிள்ளைகளின் உரிமைகள் பேரவை (கூட்டிணைத்தல்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு

* அரசாங்க அலுவல்களைக் குறிக்கின்றன.

[1] “சட்டமூலம் இப்பொழுது இரண்டாம் முறையாக மதிப்பிடப்பெறுமாக” எனப் பிரேரணை கொண்டுவரப்பட்டு எடுத்தியம்பப்பெற்றது.
